

கோவிட்-19 இன் பரவலைக் குறைக்க அதிகபட்ச எச்சரிக்கை

சமூக பரவலின் அபாயத்தைக் குறைப்பதற்கான கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் (எஸ்.எம்.எம்) ஞாயிற்றுக்கிழமை 16 மே 2021 முதல் ஞாயிற்றுக்கிழமை 13 ஜூன் 2021 வரை நடைமுறைப்படுத்தப்படும்.

கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்



முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள்.

நீங்கள் வெளியே செல்ல வேண்டியிருந்தால், குறுகிய நேரத்தில் வீட்டிற்கு திரும்புவது நல்லது.

மற்றவர்களுடன் தொடர்புகொள்வதை குறைத்துக்கொள்ளவும்



அதிகபட்சமாக 2 பேர் கொண்ட குழுவாக இருங்கள்

குழுக்களுக்கு இடையில் கலந்து பழக வேண்டாம்.

உணவு விடுதிகளில் அமர்ந்து உண்பது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது



உணவகங்கள், மற்றும் உணவங்காடிகளில் அமர்ந்து உணவு உட்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

பொட்டலமாக எடுத்து செல்வது மற்றும் உணவு விநியோகம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிவதைத் தொடரவும்.

உங்களுக்கு உடல்நலமில்லை எனில் உடனடியாக மருத்துவரை அணுகவும்.